

# Act

## Chapter 22

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1 ἄνδρες, ἄδελφοί, καὶ πατέρες, ἀκούσατέ μου τῆς  
மனிதர்களே சகோதரர்களே மற்றும் தகப்பன்மார்களே கேளுங்கள் என்-னுடைய -  
[G0435](#) [G0080](#) [G2532](#) [G3962](#) [G0191](#) [G1473](#) [G3588](#)

παρὸς ὑμᾶς ἕως ἀπολογίας.  
உங்களுக்கு - இப்போது நியாயவாதத்தை  
[G4314](#) [G4771](#) [G3570](#) [G0627](#)

சகோதரர்களே, பெரியோர்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களை கவனித்துக் கேளுங்கள் என்றான்.

2 ἀκούσαντες δὲ ὅτι τῆ Ἑβραϊδὶ διαλέκτῳ προσεφώνει αὐτοῖς,  
கேட்டு பின் என்று - எபிரெய மொழியில் பேசினார் அவர்களுக்கு  
[G0191](#) [G1161](#) [G3754](#) [G3588](#) [G1446](#) [G1258](#) [G4377](#) [G0846](#)

μᾶλλον παρέσχον ἥσυχίαν. καὶ φησὶν,  
அதிகமாக கொடுத்தார்கள் அமைதியை மற்றும் கூறுகிறார்  
[G3123](#) [G3930](#) [G2271](#) [G2532](#) [G5346](#)

அவன் எபிரெய மொழியிலே தங்களோடு பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, மிகவும் அமைதியாக இருந்தார்கள். அப்பொழுது அவன்:

3 Ἐγὼ εἶμι ἀνὴρ, Ἰουδαῖος, γεγεννημένος ἐν Ταρσοῦ τῆς  
நான் இருக்கிறேன் மனிதன் யூதன் பிறந்த -இல் தர்சுவில் -  
[G1473](#) [G1510](#) [G0435](#) [G2453](#) [G1080](#) [G1722](#) [G5019](#) [G3588](#)

Κιλικίας, ἀνατεθραμμένος δὲ ἐν τῇ πόλει ταύτῃ, παρὰ  
கிலிக்கியாவின் வளர்க்கப்பட்ட ஆனால் -இல் - நகரத்தில் இந்த -அருகில்  
[G2791](#) [G0397](#) [G1161](#) [G1722](#) [G3588](#) [G4172](#) [G3778](#) [G3844](#)

τοῦ παύλου Γαλατῆρ, πεπαιδευμένος κατὰ ἀκρίβειαν τοῦ  
- பாதங்களில் கமாலியேலின் கற்பிக்கப்பட்ட -படி துல்லியத்தின்படி -  
[G3588](#) [G4228](#) [G1059](#) [G3811](#) [G2596](#) [G0195](#) [G3588](#)

πατρῶος νόμου, Ἰηλῶτις ὑπάρχων τοῦ  
முன்னோர்களின் நியாயப்பிரமாணத்தின் வைராக்கியமுள்ளவன் இருக்கிற -  
[G3971](#) [G3551](#) [G2207](#) [G5225](#) [G3588](#)

Θεοῦ, καθὼς πάντες ὑμεῖς ἐστε σήμερον;  
தேவனுக்காக எவ்வாறு எல்லாரும் நீங்கள் இருக்கிறீர்கள் இன்று  
[G2316](#) [G2531](#) [G3956](#) [G4771](#) [G1510](#) [G4594](#)

நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதபிரமாணத்தின்படியே திட்டமாக போதிக்கப்பட்டு, இன்றையதினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியம் உள்ளவர்களாக இருக்கிறதுபோல நானும் வைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.

4 ὁς τὰ τὴν τὴν Ὀδὸν εἰς τὴν ἄχρη θανάτου, δεσμεύων  
யார் இந்த - வழியை துன்புறுத்தினேன் மரணம்வரை - கட்டி  
G3739 G3778 G3588 G3598 G1377 G0891 G2288 G1195

καὶ παραδίδοις εἰς φυλακὰς, ἄνδρας τε καὶ  
மற்றும் ஒப்புக்கொடுத்து -க்குள் சிறைகளுக்கு ஆண்களையும் -ம் மற்றும்  
G2532 G3860 G1519 G5438 G0435 G5037 G2532

γυναῖκας --  
பெண்களையும்  
G1135

நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும்வரை துன்பப்படுத்தினேன்.

5 ὧς καὶ ὁ ἀρχιερεὺς μαρτυρεῖ μοι, καὶ πᾶν  
எவ்வாறு -ம் - பிரதான-ஆசாரியன் சாட்சிகொடுக்கிறார் எனக்கு மற்றும் முழு  
G5613 G2532 G3588 G0749 G3140 G1473 G2532 G3956

τὸ παρεστέρειον; παρ' ὧν καὶ ἐπιστολὰς, δεξιόμενος  
- மூப்பர்-சங்கமம் அவர்களிடமிருந்து - -ம் நிருபங்களை பெற்றுக்கொண்டு  
G3588 G4244 G3844 G3739 G2532 G1992 G1209

παρὸς τοὺς ὀδελφοὺς, εἰς Δαμασκὸν ἐπορευόμενος, ἔξω  
-நோக்கி - சகோதரர்களிடம் -க்கு தமஸ்குவக்கு போனேன் கொண்டுவரும்படி  
G4314 G3588 G0080 G1519 G1154 G4198 G0071

καὶ τοὺς ἐκέλευε ὄντας, δεδεμένους εἰς Ἱεροσόλυμα, ἵνα  
-ம் - அங்கே இருக்கிறவர்களை கட்டப்பட்டவர்களாக -க்கு எருசலேமுக்கு -என்று  
G2532 G3588 G1566 G1510 G1210 G1519 G2419 G2443

τυμωρηθῆσιν.  
தண்டிக்கப்படும்படி  
G5097

அதற்கு பிரதான ஆசாரியர்களும் மூப்பர்கள் அனைவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையினாலே நான் சகோதரர்களுக்கு கடிதங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவில் இருக்கிறவர்களைத் தண்டிப்பதற்கு, அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டு வருவதற்காக அங்குப்போனேன்.

6 Ἐγένετο δὲ μοι πορευομένῳ, καὶ ἐγγιζόντι τῇ Δαμασκῷ,  
நடந்தது பின் எனக்கு பயணிக்கையில் மற்றும் நெருங்குகையில் - தமஸ்குவை  
G1096 G1161 G1473 G4198 G2532 G1448 G3588 G1154

περὶ μεσημβρίαν, ἔξαρθεν ἐκ τοῦ οὐρανοῦ περὶ ἧρα φῶς  
-சுற்றி நண்பகலில் திடீரென -இலிருந்து - வானத்திலிருந்து பிரகாசித்தது ஒளி  
G4012 G3314 G1810 G1537 G3588 G3772 G4015 G5457

ἵκανὸν περὶ ἐμέ.  
பெரிய -சுற்றி என்னை  
G2425 G4012 G1473

அப்படி நான் புறப்பட்டுப் போகும் வழியில் தமஸ்குவிற்கு அருகில், மத்தியான நேரத்திலே, திடீரென்று வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது.

7 ἔπεσα τε εἰς τὸ ἔδαφος, καὶ ἤκουσα φωνῆς λεγούσης  
விழுந்தேன் -ம் -மேல் - தரையில் மற்றும் கேட்டேன் குரலை சொல்கிற  
G4098 G5037 G1519 G3588 G1475 G2532 G0191 G5456 G3004

μοι, Σαούλ, Σαούλ, τί με δέκεις?  
எனக்கு சவுலே சவுலே ஏன் என்னை துன்புறுத்துகிறாய்  
G1473 G4549 G4549 G5101 G1473 G1377

நான் தரையிலே விழுந்தேன். அந்தநேரத்தில்: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

8 ἐγὼ δὲ ἀπεκρίθην, Τίς εἶ, Κύριε? εἶπέν τε παρὸς  
நான் பின் பதிலளித்தேன் யார் நீர் ஆண்டவரே சொன்னார் -ம் -நோக்கி  
[G1473](#) [G1161](#) [G0611](#) [G5101](#) [G1510](#) [G2962](#) [G3004](#) [G5037](#) [G4314](#)

ἐμὲ, Ἐγὼ εἶμι Ἰησοῦς ὁ Ναζωραῖος, ὃν σὺ  
என்னிடம் நான் இருக்கிறேன் இயேசு - நசரேயன் யாரை நீ  
[G1473](#) [G1473](#) [G1510](#) [G2424](#) [G3588](#) [G3480](#) [G3739](#) [G4771](#)

διώκεις.  
துன்புறுத்துகிறாய்  
[G1377](#)

அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.

9 οἱ δὲ σὺν ἐμοὶ ὄντες, τὸ μὲν φῶς  
- பின் -உடன் என்னுடன் இருந்தவர்கள் - மெய்யாகவே ஒளியை  
[G3588](#) [G1161](#) [G4862](#) [G1473](#) [G1510](#) [G3588](#) [G3303](#) [G5457](#)

ἐθελῶσαντο; τῆν δὲ φωνήν, οὐκ ἤκουσαν τὸν λαλοῦντα  
கண்டார்கள் - ஆனால் குரலை -இல்லை கேட்கவில்லை - பேசுகிறவரின்  
[G2300](#) [G3588](#) [G1161](#) [G5456](#) [G3756](#) [G0191](#) [G3588](#) [G2980](#)

μολ.  
எனக்கு  
[G1473](#)

அச்சமயம் என்னுடனேகூட இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டு, பயந்துவிட்டார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.

10 εἶπεν δὲ, Τί ποιῶσα, Κύριε? ὁ δὲ Κύριος εἶπεν  
சொன்னேன் பின் என்ன செய்வேன் ஆண்டவரே - பின் ஆண்டவர் சொன்னார்  
[G3004](#) [G1161](#) [G5101](#) [G4160](#) [G2962](#) [G3588](#) [G1161](#) [G2962](#) [G3004](#)

παρὸς με, Ἄναστας πορεύου εἰς Δαμασκόν, καὶ εἰς  
-நோக்கி என்னிடம் எழுந்து போ -க்கு தமஸ்குவுக்கு அங்கே உனக்கு  
[G4314](#) [G1473](#) [G0450](#) [G4198](#) [G1519](#) [G1154](#) [G2546](#) [G4771](#)

λαληθήσεται παρὶ πάντων ὧν τέτακται σοι  
சொல்லப்படும் -குறித்து எல்லாவற்றையும் - நியமிக்கப்பட்டிருக்கிறது உனக்கு  
[G2980](#) [G4012](#) [G3956](#) [G3739](#) [G5021](#) [G4771](#)

ποιῶσα.  
செய்ய  
[G4160](#)

அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவிற்குப் போ; அங்கே நீ செய்யவேண்டியதெல்லாம் உனக்குச் சொல்லப்படும் என்றார்.

11 ὧς δὲ, οὐκ ἐνέβλητον ἅπαρ τῆς δόξης τοῦ  
 -போது பின் -இல்லை பார்க்கவில்லை -இலிருந்து - மகிமையினால் -  
[G5613](#) [G1161](#) [G3756](#) [G1689](#) [G0575](#) [G3588](#) [G1391](#) [G3588](#)

φωτὸς ἐκείνου, χεῖρα γυγὸν μὲνοσ ἅπαρ τῶν σπυόντων  
 ஒளியின் அந்த கையைப்பிடித்து-நடத்தப்பட்டு -ஆல் - கூடவிருந்தவர்களால்  
[G5457](#) [G1565](#) [G5496](#) [G5259](#) [G3588](#) [G4895](#)

μοι, ἦλθον εἰς Ἀμασκόν.  
 என்னுடன் வந்தேன் -க்கு தமஸ்குவுக்கு  
[G1473](#) [G2064](#) [G1519](#) [G1154](#)

அந்த ஒளியின் மிகுதியினாலே நான் பார்வையை இழந்துபோனதினால், என்னோடிருந்தவர்களின் உதவியால் வழிநடத்தப்பட்டு தமஸ்குவிற்கு வந்தேன்.

12 Ἀνανία δὲ τις, ἀνὴρ ἐβλαβῆς κατὰ τὸν νόμον,  
 அனனியா பின் ஒரு மனிதன் பக்தியுள்ள -படி - நியாயப்பிரமாணத்தின்படி  
[G0367](#) [G1161](#) [G5100](#) [G0435](#) [G2126](#) [G2596](#) [G3588](#) [G3551](#)

μαρτυροῦμενοσ ἅπαρ πάντων τῶν κατοικούντων Ἰουδαίωσ,  
 சாட்சிபெற்ற -ஆல் எல்லா - குடியிருக்கிற யூதர்களால்  
[G3140](#) [G5259](#) [G3956](#) [G3588](#) [G2730](#) [G2453](#)

அப்பொழுது வேதபிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற எல்லா யூதர்களாலும் நல்லவனென்று பெயர்பெற்றவனுமாகிய அனனியா என்பவன்,

13 ἔλθων παρὸς εὐμὲ καὶ ἐπιστὰς, εἶπέν μοι, Σαούλ ἄδελφὲ,  
 வந்து -நோக்கி என்னிடம் மற்றும் நின்று சொன்னார் எனக்கு சவுல் சகோதரனே  
[G2064](#) [G4314](#) [G1473](#) [G2532](#) [G2186](#) [G3004](#) [G1473](#) [G4549](#) [G0080](#)

ἀνδρέψων. κἀγὼ ἀπῆλθον τῆς πόρεως ἀνέβλεψα εἰς ἀπτόν.  
 பார்வையை நானும் அதே - நேரத்தில் பார்வையைநடந்தேன் -நோக்கி அவரை  
[G0308](#) [G2504](#) [G0846](#) [G3588](#) [G5610](#) [G0308](#) [G1519](#) [G0846](#)

என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையைவாயாக என்றான்; உடனே நான் பார்வையைநடந்து, அவனைப் பார்த்தேன்.

14 ὁ δὲ εἶπεν, Ὁ Θεὸς τῶν πατέρων ἡμῶν  
 - பின் சொன்னார் - தேவன் - தகப்பன்மார்களின் நம்முடைய  
[G3588](#) [G1161](#) [G3004](#) [G3588](#) [G2316](#) [G3588](#) [G3962](#) [G1473](#)

προεχειριστὸς σε γυνῶνα τὸ θῆλημα ἀπτόν, καὶ ἰδεῖν τὸν  
 முன்குறித்தார் உன்னை அறிய - சித்தத்தை அவருடைய மற்றும் காண -  
[G4400](#) [G4771](#) [G1097](#) [G3588](#) [G2307](#) [G0846](#) [G2532](#) [G3708](#) [G3588](#)

δικαίον, καὶ ἀκοῦσαι φωνῆν ἐκ τοῦ στόματος ἀπτόν.  
 நீதியுள்ளவரை மற்றும் கேட்க குரலை -இலிருந்து - வாயிலிருந்து அவருடைய  
[G1342](#) [G2532](#) [G0191](#) [G5456](#) [G1537](#) [G3588](#) [G4750](#) [G0846](#)

அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனின் சித்தத்தை நீ தெரிந்துகொள்ளவும், நீதியுள்ளவரை தரிசிக்கவும், அவருடைய உயர்வான வாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.

15 ὅτι ἔση μάρτυσ ἀπτόν παρὸς πάντας ἀνθρῶπουσ, ὧσ  
 ஏனெனில் இருப்பாய் சாட்சி அவருக்கு -முன்பாக எல்லா மனிதர்களுக்கு -  
[G3754](#) [G1510](#) [G3144](#) [G0846](#) [G4314](#) [G3956](#) [G0444](#) [G3739](#)

ἐώρακασ καὶ ἦκουσασ.  
 கண்டதையும் மற்றும் கேட்டதையும்  
[G3708](#) [G2532](#) [G0191](#)

நீ பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் எல்லா மனிதர்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாக இருப்பாய்.

- 16 καὶ ἄλλοις ἡμεῖς ἐπιμαρτυροῦμεν, ὅτι καὶ  
 மற்றும் இப்போது ஏன் தாமதிக்கிறாய் எழுந்து ஞானஸ்நானம்பெறு மற்றும்  
[G2532](#) [G3568](#) [G5101](#) [G3195](#) [G0450](#) [G0907](#) [G2532](#)
- ἀπόλοιτο ἡμεῖς ἐπιμαρτυροῦμεν, ὅτι καὶ ἄλλοις  
 கழுவிக்கொள் - பாவங்களை உன்-னுடைய தொழுதுகொண்டு - நாமத்தை  
[G0628](#) [G3588](#) [G0266](#) [G4771](#) [G1941](#) [G3588](#) [G3686](#)
- ἀποῖ.  
 அவருடைய  
[G0846](#)

இப்பொழுது நீ தாமதிக்கிறது என்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் பணிந்துகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.

- 17 Ἐγένετο δὲ μοι, ὅπως ἐλάλησάν μοι, καὶ ἡμεῖς  
 நடந்தது பின் எனக்கு திரும்பியபின் -க்கு எருசலேமுக்கு மற்றும் ஜெபிக்கையில்  
[G1096](#) [G1161](#) [G1473](#) [G5290](#) [G1519](#) [G2419](#) [G2532](#) [G4336](#)
- μοι ἐν τῷ ἱερῷ, ἡμεῖς ἐν ἱερῷ, καὶ ἡμεῖς  
 என்-னுடைய -இல் - தேவாலயத்தில் ஆனேன் நான் -இல் மயக்கத்தில்  
[G1473](#) [G1722](#) [G3588](#) [G2411](#) [G1096](#) [G1473](#) [G1722](#) [G1611](#)

பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது, நான் தரிசனத்திலே அவரைப் பார்த்தேன்.

- 18 καὶ ἡμεῖς ἀπὸ τοῦ ἱεροῦ, καὶ ἡμεῖς  
 மற்றும் காண அவரை சொல்கிறவராக எனக்கு விரைந்து மற்றும் புறப்படு -இல்  
[G2532](#) [G3708](#) [G0846](#) [G3004](#) [G1473](#) [G4692](#) [G2532](#) [G1831](#) [G1722](#)
- τάχιστα ἡμεῖς ἡμεῖς, ὅτι ἡμεῖς  
 வேகமாக -இலிருந்து எருசலேமிலிருந்து ஏனெனில் -இல்லை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்  
[G5034](#) [G1537](#) [G2419](#) [G1360](#) [G3756](#) [G3858](#)
- σοι ἡμεῖς ἡμεῖς, ὅτι ἡμεῖς  
 உன்-னுடைய சாட்சியத்தை -குறித்து என்னைக்குறித்து  
[G4771](#) [G3141](#) [G4012](#) [G1473](#)

அவர் என்னைப் பார்த்து: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆகவே, நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாக எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.

- 19 καὶ ἡμεῖς, ὅτι ἡμεῖς, ὅτι ἡμεῖς, ὅτι ἡμεῖς, ὅτι ἡμεῖς, ὅτι ἡμεῖς, ὅτι ἡμεῖς  
 நானும் சொன்னேன் ஆண்டவரே அவர்கள் அறிவார்கள் என்று நான் இருந்தேன்  
[G2504](#) [G3004](#) [G2962](#) [G0846](#) [G1987](#) [G3754](#) [G1473](#) [G1510](#)
- φωτισθήσονται ἡμεῖς, ὅτι ἡμεῖς, ὅτι ἡμεῖς, ὅτι ἡμεῖς, ὅτι ἡμεῖς, ὅτι ἡμεῖς  
 சிறையிலடைக்கிற மற்றும் அடிக்கிற -ஒவ்வொரு - ஜெபஆலயங்களில் -  
[G5439](#) [G2532](#) [G1194](#) [G2596](#) [G3588](#) [G4864](#) [G3588](#)
- ἡμεῖς, ὅτι ἡμεῖς, ὅτι ἡμεῖς, ὅτι ἡμεῖς, ὅτι ἡμεῖς, ὅτι ἡμεῖς  
 விசுவாசிக்கிறவர்களை -மேல் உம்மை  
[G4100](#) [G1909](#) [G4771](#)

அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாக இருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும்,

20	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὅτι போது <a href="#">G3753</a>	ἐξἑχούμετο சிந்தப்பட்டது <a href="#">G1632</a>	τὸ - <a href="#">G3588</a>	αἴμα இரத்தம் <a href="#">G0129</a>	Στεφάνου, ஸ்தேவானின் <a href="#">G4736</a>	τοῦ - <a href="#">G3588</a>	μάρτυρος சாட்சியின் <a href="#">G3144</a>
	σοῦ, உம்முடைய <a href="#">G4771</a>	καὶ -ம் <a href="#">G2532</a>	αὐτὸς நானே <a href="#">G0846</a>	ἦμην இருந்தேன் <a href="#">G1510</a>	ἐφ᾽εσῶς, அருகில்நின்று <a href="#">G2186</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	συνεβόκων, சம்மதித்து <a href="#">G4909</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	φυλάσσω காத்து <a href="#">G5442</a>	τὰ - <a href="#">G3588</a>	ἱμάτια வஸ்திரங்களை <a href="#">G2440</a>	τῶν - <a href="#">G3588</a>	ὑναίοντων கொலைசெய்கிறவர்களின் <a href="#">G0337</a>		αὐτὸν. அவனை <a href="#">G0846</a>	

உம்முடைய சாட்சியாக வாழ்ந்த ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் உடைகளை பாதுகாத்துக் கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.

21	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εἶπεν சொன்னார் <a href="#">G3004</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	μὲ, என்னிடம் <a href="#">G1473</a>	Πορεῖου, போ <a href="#">G4198</a>	ὅτι ஏனெனில் <a href="#">G3754</a>	ἐγὼ நான் <a href="#">G1473</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>
	ἐθνή புறஜாதிகளுக்கு <a href="#">G1484</a>	μακρὰν தூரமாக <a href="#">G3112</a>	ἐξἄποσταλῶ அனுப்புவேன் <a href="#">G1821</a>	σε. உன்னை <a href="#">G4771</a>				

அதற்கு அவர்: நீ போ, நான் உன்னை தொலைவில் உள்ள யூதரல்லாதவர்களிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.

22	Ἦκουον கேட்டுக்கொண்டிருந்தார்கள் <a href="#">G0191</a>		δὲ பின் <a href="#">G1161</a>	αὐτοῦ அவனுக்கு <a href="#">G0846</a>	ἄχρι வரை <a href="#">G0891</a>	τοῦτου இந்த <a href="#">G3778</a>	τοῦ - <a href="#">G3588</a>	λόγου, வார்த்தைவரை <a href="#">G3056</a>	
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐπαῖραν எடுத்தார்கள் <a href="#">G1869</a>	τῆν - <a href="#">G3588</a>	φωνήν குரலை <a href="#">G5456</a>	αὐτῶν, தங்கள் <a href="#">G0846</a>	λέγοντες, சொல்லி <a href="#">G3004</a>	Αἶρε அகற்று <a href="#">G0142</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	τῆς - <a href="#">G3588</a>
	γῆς, பூமியிலிருந்து <a href="#">G1093</a>	τὸν - <a href="#">G3588</a>	τοιοῦτον. இப்படிப்பட்டவனை <a href="#">G5108</a>	ὁ -இல்லை <a href="#">G3756</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	καθ᾽ἣκεν தகுதியில்லை <a href="#">G2520</a>	αὐτὸν அவன் <a href="#">G0846</a>		
	Ζῆν! வாழ <a href="#">G2198</a>								

இந்த வார்த்தைவரைக்கும் அவன் சொல்லுவதை கேட்டார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்ல என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.

23	κραυγάζοντων கூக்குரலிடுகையில் <a href="#">G2905</a>	τε -ம் <a href="#">G5037</a>	αὐτῶν, அவர்களின் <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ῥιπτόντων எறிகையில் <a href="#">G4495</a>	τὰ - <a href="#">G3588</a>	ἱμάτια, வஸ்திரங்களை <a href="#">G2440</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	κονιορτὸν புழுதியை <a href="#">G2868</a>	βιλλόντων வீசுகையில் <a href="#">G0906</a>	εἰς -க்குள் <a href="#">G1519</a>	τὸν - <a href="#">G3588</a>	ἄερα. காற்றில் <a href="#">G0109</a>	

இவ்விதமாக அவர்கள் கூக்குரலிட்டுத் தங்களுடைய மேலாடைகளை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கும்போது,

24	ἐκέλευσεν கட்டளையிட்டான் <a href="#">G2753</a>	ὁ - <a href="#">G3588</a>	χλιάρχος சேனாதிபதி <a href="#">G5506</a>	ἐπὶ ἀγεσθαι கொண்டுபோகும்படி <a href="#">G1521</a>	αὐτὸν அவனை <a href="#">G0846</a>	εἰς -க்குள் <a href="#">G1519</a>	τὴν - <a href="#">G3588</a>
	παρεμβολῆν, கோட்டைக்குள் <a href="#">G3925</a>	εἶπας சொல்லி <a href="#">G3004</a>	μᾶστιξιν சவுக்குகளால் <a href="#">G3148</a>	ἀνετάζεσθαι விசாரிக்கும்படி <a href="#">G0426</a>	αὐτὸν, அவனை <a href="#">G0846</a>	ἵνα -என்று <a href="#">G2443</a>	ἐπιγυνῶ அறியும்படி <a href="#">G1921</a>
	δι' எந்த <a href="#">G1223</a>	ἧν - <a href="#">G3739</a>	αἰτίαν காரணத்தினால் <a href="#">G0156</a>	οὕτως இவ்வாறு <a href="#">G3779</a>	ἐπεφώνουον சுக்குரலிட்டார்கள் <a href="#">G2019</a>	αὐτῷ. அவனுக்கு-எதிராக <a href="#">G0846</a>	

ரோம அதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி ஆணையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாக இப்படிச் சுக்குரலிடுகிறக் காரணத்தை தெரிந்துகொள்ளும்படிக்கு அவனை சாட்டையினால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.

25	ὧς -போது <a href="#">G5613</a>	δὲ பின் <a href="#">G1161</a>	προέτειναν கட்டினார்கள் <a href="#">G4385</a>	αὐτὸν அவனை <a href="#">G0846</a>	τοῖς - <a href="#">G3588</a>	ἰμαῖσιν, வாரால் <a href="#">G2438</a>	εἶπεν சொன்னான் <a href="#">G3004</a>	πρὸς -நோக்கி <a href="#">G4314</a>	τὸν - <a href="#">G3588</a>
	ἐστῶτα நிற்கிற <a href="#">G2476</a>	ἐκατόνταρχον, நூற்றுவர்த்தலைவனிடம் <a href="#">G1543</a>	ὁ - <a href="#">G3588</a>	Παῦλος, பவுல் <a href="#">G3972</a>	Εἰ ஒரு <a href="#">G1487</a>	ἀνθρῳπον, மனிதனை <a href="#">G0444</a>	Ῥωμαῖον ரோமனை <a href="#">G4514</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	
	ἀκατάκριτον, தீர்ப்பிடப்படாதவனை <a href="#">G0178</a>	ἔξεισιν அனுமதியா <a href="#">G1832</a>	ἔμῃν உங்களுக்கு <a href="#">G4771</a>	μᾶστιξιν? சவுக்கால்-அடிக்க <a href="#">G3147</a>					

அதன்படி அவர்கள் அவனைக் கயிற்றால் இருகக் கட்டும்போது, பவுல் அருகில் நின்ற நூற்றுக்கு அதிபதியைப் பார்த்து: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாக இருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா? என்றான்.

26	ἀκούσας கேட்டு <a href="#">G0191</a>	δὲ பின் <a href="#">G1161</a>	ὁ - <a href="#">G3588</a>	ἐκατόνταρχης, நூற்றுவர்த்தலைவன் <a href="#">G1543</a>	προσελθὼν போய் <a href="#">G4334</a>	τῷ - <a href="#">G3588</a>	χλιάρχῳ, சேனாதிபதியிடம் <a href="#">G5506</a>		
	ἀπήγγειλεν, அறிவித்தான் <a href="#">G0518</a>	λέγων, சொல்லி <a href="#">G3004</a>	τί என்ன <a href="#">G5101</a>	μῆλλεις செய்யப்போகிறாய் <a href="#">G3195</a>	ποιεῖν? செய்ய <a href="#">G4160</a>	ὁ - <a href="#">G3588</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ἀνθρῳπος மனிதன் <a href="#">G0444</a>	
	οὗτος இந்த <a href="#">G3778</a>	Ῥωμαῖός ரோமன் <a href="#">G4514</a>	ἔστιν. ஆவான் <a href="#">G1510</a>						

நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, ரோம அதிபதியிடத்தில்போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இரும்; இந்த மனிதன் ரோமன் என்றான்.

27	προσελθὼν வந்து <a href="#">G4334</a>	δὲ, பின் <a href="#">G1161</a>	ὁ - <a href="#">G3588</a>	χλιάρχος சேனாதிபதி <a href="#">G5506</a>	εἶπεν சொன்னான் <a href="#">G3004</a>	αὐτῷ, அவனிடம் <a href="#">G0846</a>	λέγει சொல் <a href="#">G3004</a>	μοι, எனக்கு <a href="#">G1473</a>	σὺ நீ <a href="#">G4771</a>
	Ῥωμαῖός ரோமன் <a href="#">G4514</a>	εἶ? ஆவாயா <a href="#">G1510</a>	ὁ - <a href="#">G3588</a>	δὲ பின் <a href="#">G1161</a>	ἔφη, சொன்னான் <a href="#">G5346</a>	Ναί. ஆம் <a href="#">G3483</a>			

இதை அறிந்த சேனாதிபதி பவுலிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.

28	ἀπεκρίθη பதிலளித்தான் <a href="#">G0611</a>	δὲ பின் <a href="#">G1161</a>	ὁ - <a href="#">G3588</a>	χιλιάρχος, சேனாதிபதி <a href="#">G5506</a>	Ἔγώ நான் <a href="#">G1473</a>	πολλοὶ பெரிய <a href="#">G4183</a>	κεφαλᾶιου தொகையினால் <a href="#">G2774</a>	τῆν - <a href="#">G3588</a>	
	πολιτείας குடியரிமையை <a href="#">G4174</a>	ταύτην இந்த <a href="#">G3778</a>	ἐκτεσάμην. பெற்றேன் <a href="#">G2932</a>	ὁ - <a href="#">G3588</a>	δὲ பின் <a href="#">G1161</a>	Παῦλος பவுல் <a href="#">G3972</a>	ἔφη, சொன்னான் <a href="#">G5346</a>	Ἔγώ நான் <a href="#">G1473</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>
	καὶ -ம் <a href="#">G2532</a>	γεγέννημαι. பிறந்தேன் <a href="#">G1080</a>							

ரோம அதிபதி அவனைப் பார்த்து: நான் அதிக பணம் கொடுத்து இந்த ரோம உரிமையை சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ ரோமக் குடிமகனாகப் பிறந்தேன் என்றான்.

29	εὐθὺς உடனே <a href="#">G2112</a>	οὖν அப்பொழுது <a href="#">G3767</a>	ἀπέστησαν விலகினார்கள் <a href="#">G0868</a>	ἀπ' -இலிருந்து <a href="#">G0575</a>	αὐτοῦ அவனிடமிருந்து <a href="#">G0846</a>	οἱ - <a href="#">G3588</a>			
	μῆλλοντες செய்யப்போகிறவர்கள் <a href="#">G3195</a>	αὐτὸν அவனை <a href="#">G0846</a>	ἀνετάζειν, விசாரிக்க <a href="#">G0426</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὁ - <a href="#">G3588</a>	χιλιάρχος சேனாதிபதியும் <a href="#">G5506</a>	δὲ -ம் <a href="#">G1161</a>		
	ἐφ' ὧν பயந்தான் <a href="#">G5399</a>	ἐπὶ அறிந்து <a href="#">G1921</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	ῥωμαῖος ரோமன் <a href="#">G4514</a>	ἐστίν, ஆவான் <a href="#">G1510</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	αὐτὸν அவனை <a href="#">G0846</a>	ἵν இருந்தான் <a href="#">G1510</a>
	δεδικώς. கட்டியிருந்தான் <a href="#">G1210</a>								

அவனை அடித்து விசாரிக்கும்படி ஆயத்தமாக இருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். ரோம அதிபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டியதற்காகப் பயந்தான்.

30	Τῆ - <a href="#">G3588</a>	δὲ பின் <a href="#">G1161</a>	ἐπαύριον, மறுநாள் <a href="#">G1887</a>	βουλόμενος விரும்பி <a href="#">G1014</a>	γύναι அறிய <a href="#">G1097</a>	τὸ - <a href="#">G3588</a>	ἀσφαλές, உறுதியானதை <a href="#">G0804</a>	τὸ - <a href="#">G3588</a>	τί என்ன <a href="#">G5101</a>
	κατηγορεῖται குற்றம்சாட்டப்படுகிறார் <a href="#">G2723</a>	ὑπὸ -ஆல் <a href="#">G5259</a>	τῶν - <a href="#">G3588</a>	Ἰουδαίων, யூதர்களால் <a href="#">G2453</a>	ἔλυσεν அவிழ்த்துவிட்டான் <a href="#">G3089</a>	αὐτόν அவனை <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>		
	ἐκέλευσεν கட்டளையிட்டான் <a href="#">G2753</a>	συνελθεῖν கூடிவரும்படி <a href="#">G4905</a>	τοὺς - <a href="#">G3588</a>	ἀρχιερεῖς பிரதான-ஆசாரியர்களையும் <a href="#">G0749</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	παῖν முழு <a href="#">G3956</a>	τὸ - <a href="#">G3588</a>		
	συνέδριον. சங்கத்தையும் <a href="#">G4892</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	καταγαγὼν கொண்டுவந்து <a href="#">G2609</a>	τοὺς - <a href="#">G3588</a>	Παῦλον, பவுலை <a href="#">G3972</a>	ἔστησεν நிறுத்தினான் <a href="#">G2476</a>	εἰς -இல் <a href="#">G1519</a>	αὐτούς. அவர்கள்முன் <a href="#">G0846</a>	

பவுலின்மேல் யூதர்களாலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாக அறியவிரும்பி, அவன் அடுத்தநாளிலே அவனை விடுவித்து, பிரதான ஆசாரியர்களையும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரையும் கூடிவரும்படி ஆணையிட்டு, அவனை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.